

SUPPLEMENT

To

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, SEPTEMBER 4, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 4th day of September, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Hill House, Mutwal, Colombo:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Mirahawatta in the Dambawinipalata korale of the Udukinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings:—

I. Preliminary plan 63.			Extent.
Lot.	Name of Land.	A. R. P.	
19	Boragollekumburehena	7 0 0	

and bounded as follows: on the north by a stream; on the east by the Matetille-oya; on the south by Agatakumburuyaya belonging to Mirahawatte Tikiri Banda and others; on the west by an ela, Boragollekumbura belonging to Dambawinne Kumarihami and others, an ela.

වලි 1903 ක්වූ සැප්තෝම්බර් මස 4 චෙති දින පටන් හුන්මාසයක් ඇඟුලකදී මෙහි පහත දක්වන ඉඩිම් වලුව නොහෙයුත් ඉන් එකට නොහෙයු වැඩිගිණනකට යම් අසින්වාසිකමන් තිබෙන යම් අයෙක් ඇස් නම් ඒ අය විසින් මුදුකිම් සම්බක්ව වලි 1897, 1899 සහ 1900 අභ්‍යන්තරවල 28 චෙති වගක්කියේ ප්‍රකාරයට පත්කර තුළුව වියේ මහන්දියාරාජාන්නාස්සේගේ කොළඹ මෝදර හිල් හැඳුස් කන්නේරුවේදී උත්තාස්සේගේ ඉදිරිපිටට ඇවත් පෙන්සිට හෝ ලියවිලුක්න් එකී ඉඩිම්වලුට නොහෙයු ජ්‍යෙ ඇත් යම් කොටසකට හිස් අසින්වාසිකමන් පෙන්ව, සිරින්ව නොයෙදුනෙයු, එකී වියේ මහන්දියාරාජාන්නාස්සේගේ ඉහතන් අභ්‍යන්තරවලින් ලැබේ තිබෙන බලපළ ප්‍රකාරයට අසින්වාසිකම නොකිය, පු එක් ඉඩිම් එකීන් අසින්වාසිකමන් ගෙණුවරදක්වන්න නොයෙදු සැමු ඉඩිම් රෝසන්තාක ඉඩිම් හැරියට උත්තාස්සේගේ අත්සන ඇත්තා ලියවිලුක්න් උත්තාස්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැනගත පුහුණි.

ଶ୍ରୀ ପାତ୍ର

ତିଙ୍କେକ ମହିନୀଙ୍କର୍ଯ୍ୟ, ବାଚକ୍ରିୟାଙ୍କେ

କୁଳିତାଙ୍ଗ ନେମାରକୁରେ.

උව පලාතට අසින් උබුකිද කොට්ඨාසයේ දඩුවීන්පලාතෙක්රලේ මිරහුවන්හි යන ගම් පිහිටි, තැබෙන මිට අමුනාපු සහනික සිනියම්වලු පෙනීසා මෙහි පහත ද්‍රාවන බිමිකවිහි, එහම් :—

I.	මුල් සියලුම 63.	තිමකරම.
විමකවිය.	දූඩලේ නම.	අ. රු. ප.
19	බොරගාල්ලේ තුම්පරෙස්න	... 7 0 0

1903 ம் சூ-த்து புரட்டர்ஸின் 4 ந் தேதியிலிருந்த மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்றையும் குறித்து உரித்தப்பேசுவேர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகத்தை மூன்பாக கொழும்பு முாத்தவாரம் ஜில் அவர்கள் அவரது கந்தோரின் முகமுகமாய் அலைது எழுத்து மூலமாய் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி வெதையும் குறித்து யாதும் உரிமை அலைது உடங்கத் தகணப்பியாகிருந்தால், மேற்கொள்ளிய குறித்த உத்தியோகத்தாக தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினுள் தனக்குக் கொடுத்திருக்கும் தத்தவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணாகளை அலைது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியங்கப்படுத்தவார்.

ஜே. ஜி. பெரேர்,
குறிப்பான உத்தியோகன்றர்.

ஓர்லைப்பட்ட காணிகளின் விவரம்.


ஆவா மாகாணத்தின் உடுக்கிக்கை பகுதியில் தம்பவினிப்பலாத்தைக் கோற்றியைக் கேர்க்க மிரதுவத் தை என்றும் கிராமத்தில் ஆண்டு இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அஃதாவது இத்தோட்டைத்தைக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய படங்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன ;—

I.

பிரதமபடத்து இலக்கம் 63.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
19	பொறுகொல்லேதம்புரேஹென	அ. ரி. ப.
19	பொறுகொல்லேதம்புரேஹென 7 0 0

எல்லை, வடக்கு-தூண்ட ; கிழக்கு-மாத்தெழுதல்லேலைய ; தெற்கு-மிரதத்தே ட்டிக்கிரிவண்டாவும் சில பேர்களுக்குமுடைய அகத்தகும்புறையாய் ; மேற்கு-ஏல், தம்பவின்னேதுமாகாயியும் சிலபேர்களுக்குமுடைய மொறுகொல்லேகும்புர, எலை.



Scale of 8 Chains to an Inch.

Situation : Mirahawatta village in Dambawinipalata korale.

Preliminary plan 63.

Lot.	Name of Land.	Extent.
19	Boragollekumburehena 7 0 0
	Sheet M 12 34—42	

Surveyor-General's Office,
Colombo, July 8, 1903.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

II:

Preliminary plan 63.

Lot.	Name of Land.	Extent.
21	Boragollekumburahena	... 0 3 29

and bounded as follows : on the north by Agatakumburuyaya belonging to Mirahawatta Tikiri Banda and others ; on the east by the Matetille-oya ; on the south and west by Agatakumburuyaya belonging to Mirahawatta Tikiri Banda and others.

இல்லைக்கை 63.


இல்லைக்கை.	ஒவிலே நூல்.	விசாலம்.
21	பொறுகொல்லேதம்புரேஹென	அ. ரி. ப. ... 0 3 29

தலை மாகீதி—ரூபாரவு மிரகுவன்னே ரிகிரிவன்விவர ஜக நல்லை அக்கி அகிகி அகத்தகுமிருக்கையடி ; வீடுகளுடைய மாதுவில்லே தியடி ; மாங்களுடைய மிரகுவன்னே ரிகிரிவன்விவர ஜக நல்லை அக்கி அகிகி அகத்தகுமிருக்கையடி.

பிரதமபடத்து இலக்கம் 63.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
21	பொறுகொல்லேதம்புரேஹென	அ. ரி. ப. ... 0 3 29

எல்லை, வடக்கு-மிரதத்தே ட்டிக்கிரிவண்டாவும் சிலபேர்களுக்குமுடைய அகத்தகும்புறையாய் ; கிழக்கு-மாத்தெழுதல்லேலைய ; தெற்கும் மேற்கும்-மிரதத்தே ட்டிக்கிரிவண்டாவும் சிலபேர்களுக்குமுடைய அகத்தகும்புறையாய்.



Scale of 8 Chains to an Inch.

Situation : Mirahawatta village in Dambawinipalata korale.

Preliminary plan 63.

Lot.	Name of Land.	Sheet M	12 34—42	Extent.	
				A. R. P.	O 3 29
21	Boregollekumburehena		

Surveyor-General's Office,
Colombo, July 8 1903.

P. D. WARREN,
Assistant Surveyor-General.